

# 14

நாமகரணமற்ற கிறிஸ்தவம்:

## ஞானஸ்நானம் என்றால் என்ன?

விசுவாசிகள் மத்தியில் பிரிவினைகள் என்பவை தவறானவைகளாயுள்ளன, அவை கிறிஸ்துவின் மூலமாக நமது பிதாவின் சித்தத்திற்கு மாறானவைகளாக உள்ளன, மற்றும் கிறிஸ்துவும் அவருடைய அப்போஸ்தலர்களும் விசுவாசிகளின் ஒருமைப்பாட்டிற்காக ஜெபித்து ஊழியம் செய்தனர் என்பதைக் காணும்படியாக நேர்மையான ஆத்துமா ஒவ்வொன்றையும் வழிநடத்துவதே இப்படிப்பின் நோக்கமாய் உள்ளது. ஆகையால் கிறிஸ்தவராய் - கிறிஸ்துவைப் போல் - இருப்பதற்கு கிறிஸ்தவர் ஆவியின் ஒருமையையும் சமாதானக் கட்டையும் காத்துக் கொள்வதற்கு உண்மையுடன்/ஊக்கத்துடன் பாடுபட வேண்டும் மற்றும் இந்தப் பிரிவினைகளைக் கண்டனம் செய்ய வேண்டும். (யோவா. 17:20, 21; அப். 4:32; 1 கொரி. 1:10-13; எபே. 4:1-6ஐக் காணவும்.)

இருதயத்தில் உண்மையும் நேர்மையும் கொண்டுள்ளவர்கள் நாமகரணத்துவமே இந்தப் பிரிவினைகளின் ஆதார மூலமாக உள்ளது என்பதை உணர வேண்டும். நாமகரணக் கூட்டத்தில் இருப்பதென்பது அதை ஆதரிப்பதாக உள்ளது; வேதாகமத்தில் எளிய போதனைக்கு எதிராகத் தம் வாழ்வை அமைத்துக் கொள்ளாமல் எவரொருவரும் ஒரு நாமகரணக்கூட்டத்தின் உறுப்பினராய் இருக்க முடியாது. விசுவாசிகளின் மத்தியில் பிரிவினையின் தீமையை விட்டு நாம் விலகியிருக்க வேண்டுமென்றால், இந்தப் பூமியிலிருந்து நாமகரணத்துவம் யாவற்றையும் நாம் துடைத்து எறிய வேண்டும்.

தேவனுடைய வசனத்துடன் கண்டிப்புடன் ஒட்டி இருத்தலானது தற்காலத்திய போதனைகளில் இருந்து நாமகரணத்துவக் கொள்கை ஒவ்வொன்றையும் இல்லாமல் நீக்கிப் போட்டு விடும். மத வாழ்வில் பரிசுத்த ஆவியானவரால் மட்டுமே வழிநடத்தப்படுகின்றவர் ஒரு கிறிஸ்தவராக, கர்த்தருடைய சீஷராக, தேவனுடைய பிள்ளையாக மட்டுமே இருக்க முடியும். நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக - இயேசு, அப்போஸ்தலர்கள் மற்றும் ஏவுதல் பெற்ற மனிதர்கள் வாழ்ந்திருந்த நூறாண்டுகள் உட்பட்ட காலமளவாக - கிறிஸ்துவில் விசுவாசம் கொண்டிருந்த எவரும் மேலே தரப்பட்ட இயற்பெயரைத் தவிர வேறு எப்பெயராலும் அறியப்பட்டிருந்ததில்லை. பிறகு, நாமகரணத்துவமானது எங்கிருந்து தொடங்கிற்று? தேவனு

டைய மனிதர்கள் எந்த சபைக்குள் மக்களை வழிநடத்தினார்கள்? ஏவுதலின் நாட்களில் கிறிஸ்தவர்கள் எந்த சபையில் வாழ்ந்து, ஊழியம் செய்து, ஆராதித்தார்கள்? அப்பொழுது நாமகரணத்துவ சபை எதுவும் இருந்ததாக எவரொருவரும் உரிமைகோருவதில்லை. புதிய ஏற்பாட்டு வரலாறு முழுவதன்படியாக, தேவனுடைய சபைகள், கிறிஸ்துவினுடைய சபைகள் மட்டுமே இருந்தன என்பது மரணத்தைக் காட்டிலும் நிச்சயமானதாக உள்ளது. பரிசுத்த ஆவியானவரும் இவைகளுக்கு மட்டுமே எழுதினார். எந்த நாமகரணத்துவ சபைக்கும் புதிய ஏற்பாடு முழுவதிலும் கூட ஒரு வரி அறிவுறுத்தலாவது கொடுக்கப்படவில்லை. இல்லாத அந்த ஒன்றுக்கு, பரிசுத்த ஆவியானவர் எழுதியிருக்க முடியாது என்பது நிச்சயம். புதிய ஏற்பாட்டில் ஒருவர் எந்த ஒரு நாமகரணக் கூட்டத்திற்காவது அறிவுறுத்தலை எவ்வளவு சுலபமாய்க் காண்பாரோ, அவ்வளவு சுலபமாகவே அவர் Masonic Lodge, Woodmen of the World அல்லது அமெரிக்க நாட்டு அரசு ஆகியவற்றிற்கும் அறிவுறுத்தல்களைக் காண முடியும்.

புதிய ஏற்பாட்டில் தரப்பட்டுள்ளபடி பரிசுத்த ஆவியானவரின் போதனையை உண்மையாய்க் கடைப்பிடிக்கின்ற எவரும் கிறிஸ்தவராக மட்டும் இருக்க முடியும் என்ற கருத்தானது மறுக்கவியலாத வாதத்தின்படி தொடருகின்றது. அவர்கள் தங்கள் போதனைகள் மற்றும் வாழ்க்கை ஆகியவற்றில் வேதாகம சத்தியத்தைப் பின்பற்றும் பொழுது அது அவர்களைத் தேவனுடைய சபையின் உறுப்பினர்களாக்குகின்றதே தவிர வேறல்ல. எவரொருவரும் இதை மறுக்க முடியாது.

நாம் ஒன்றுபோலவே “காண”லாம் என்பதைக் காண்பிக்க இந்தப் படிப்பில் ஒரு உண்மையான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் நாம், முதலாம் நூற்றாண்டில் தேவனுடைய தோட்டத்தில் நடப்பட்ட ஒருமைப்பாட்டின் அழகு மிக்க மலரானது இருபத்தியோராம் நூற்றாண்டில் தொல்லையற்ற வகையில் மற்றும் துன்புறுத்தப்படாத வகையில் வளருவதை ஏறக்குறைய ஒன்றுபோலக் காண முடியும். இந்த நூற்றாண்டில் வாழும் விசுவாசிகள், முதல் நூற்றாண்டில் இருந்த சீஷர்களைப் போலவே ஒரே இருதயமும் ஒரே மனமும் உள்ளவர்களாய் இருக்கலாம். பரிசுத்த ஆவியானவரின் எளிய வழிகாட்டுதலின் மீது பிரிவினை ஏற்படுத்திக் கொள்வதற்கு நாமகரணத்துவத்தின் மீதுள்ள அன்பு மற்றும் அர்ப்பணிப்புணர்வு தவிர வேறெந்த சாக்குப் போக்கும் இராத படிக்குப் பரிசுத்த ஆவியானவரின் போதனையானது தெளிவாய் உள்ளது.

வழிநடத்தும் வல்லமைக்காக அப்போஸ்தலர்கள் “காத்திருந்த”தற்குப் பின் நடந்த முதல் கூட்டத்தைப் பற்றிய நமது ஆய்வில் உண்மையான இருதயங்கள் பிரிந்து நிற்கும் உபதேசத்தின் இரு கருத்துக்களை நாம் கண்டறிந்துள்ளோம். இருப்பினும் பேதுருவின் மொழிநடையை முற்றிலு மாய் ஆய்வு செய்ததில், சாலையின் முதல் “பிரிவில்” உண்மையான இருதயங்கள் பிரிவினை உண்டாக்க வசன ரீதியான காரணம் எதுவும் இல்லையென்று காண்பிக்கப்பட்டுள்ளது. பேதுருவின் மொழிநடையை அதன் சாதாரண மற்றும் தெளிவான அர்த்தத்தைக் கொண்டிருக்க அனு மதிப்பதானது அங்கு ஏற்படுத்தப்பட்டிருக்கும் பிரிவினையை ஒழிப்ப

தோடு, ஒரு சத்தியத்தைக் கூடத் தியாகம் செய்யாதபடி ஒவ்வொரு இருதயத்தையும் கிறிஸ்துவுக்குள் ஒன்றாக்குகின்றது. உலகின் புலமைத்துவமானது ஒரு நியாயாதிபதியாக நின்று, இந்த எளிய விளக்கமே மிகச் சிறந்தது என்று உறுதிப்படுத்துகின்றது.<sup>1</sup> இந்த நிலையில், கிறிஸ்துவுக்குள் இருக்கின்ற ஒருமைப்பாட்டை நிலைநாட்டும்படி தேவனுடைய போதனையைத் தவிர மற்ற எல்லாவற்றையும் விட்டு விட எத்தனை இருதயங்கள் தயாராக உள்ளன என்று காண வேண்டும்.

முந்திய பாடத்தில் நாம் சாலையில் இரண்டாவது “பிரிவை”ப் பற்றி ஆய்வு செய்தோம். இந்தக் “பிரிவா”னது ஞானஸ்நானத்தின் செயல்பாட்டின் மீது ஏற்படுத்தப்பட்டுள்ளது. இயேசுவில் விசுவாசம் கொண்ட நல்ல உண்மையான இருதயங்கள் உலகில் உள்ளன. அந்த விசுவாசத்தின் மூலமாக தேவனுக்கேற்ற துக்கத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளன; மற்றும் அவைகள், இருதயத்தின் ஆழமான துக்கத்தின் மூலமாக, பாவம் நிறைந்த வாழ்வை மறுக்கவும் (மனந்திரும்பவும்) நீதியுள்ள வாழ்வை வாழத் தீர்மானம் செய்யவும் ஆழமாக முடிவெடுத்துள்ளன. இருந்த போதிலும், வசன ரீதியற்ற போதனையினால் அவர்கள் ஞானஸ்நானத்திற்கு “தெளித்தலை” அல்லது “ஊற்றுதலை” ஏற்றுக் கொள்ள வழிநடத்தப்பட்டுள்ளார்கள். இவ்விதமாக அவர்கள், ஒருவர் ஞானஸ்நானம் பெறுவதற்கு நமது கர்த்தரால் விதிக்கப்பட்ட கட்டளைகளை நிறைவேற்றத் தவறியுள்ளார்கள் என்று நம்மில் பலர் நம்புகிறோம். இந்த இருதயங்களின் உண்மைத்தன்மையைப் பற்றிக் கேள்வி கேட்பது எனக்குத் தூரமாயிருப்பதாக. எனது சொந்த இருதயத்தில் உள்ளதாக நான் உரிமைகோரும் நேர்மையையே நான் இவர்களுக்கும் மதிப்பளிக்கின்றேன்; ஆனால் நேர்மையான இருதயங்கள், நியாயமான இருதயங்கள் எனப்படுபவை, அதே அளவு உண்மையான இருதயங்களும் கூட தவறாக வாழ்ந்துள்ளன தவறாகப் புரிந்து கொண்டுள்ளன என்று ஒப்புக் கொண்டாக வேண்டும். நாம் யாவரும் ஒன்றாய் இருக்க வேண்டுமென்று இயேசு ஊக்கத்துடன் வேண்டுகோள் விடுத்துள்ளதால், மற்றும் நாம் ஞானஸ்நானம் என்றால் என்ன என்பது பற்றி இவ்விதமாய்க் கருத்து வேறுபாடு கொண்டிருக்கும் வரையில் ஒருக்காலும் ஒன்றாயிருக்க முடியாது என்பதால், இந்தப் பாடக் கருத்தின் மீது தேவன் கூறியுள்ள யாவற்றையும் ஜாக்கிரதையாக, நேர்மையாக மற்றும் நியாயமாக ஆராய்வது நமக்குப் பயன் அளிக்கும்.

“Baptize” (ஞானஸ்நானப் படுத்துதல்) என்பது நமது கர்த்தரால் பயன்படுத்தப்பட்ட கிரேக்க வார்த்தையின் ஆங்கிலமாக்கப்பட்ட வார்த்தை என்ற உண்மையை நமது முந்திய பாடம் குறிப்பிட்டது. இது கிரேக்க வார்த்தையின் மொழிபெயர்ப்பு அல்ல, ஆனால் அது ஆங்கில வடிவம் மற்றும் உச்சரிப்பில் போதுமான வடிவை ஏற்படுத்தும்படி ஒரு மொழியிலிருந்து எளிய மாற்றம் பெற்ற வார்த்தையாக மட்டுமே உள்ளது. இவ்விடத்தில் வழக்கு எதுவும் இல்லை. இந்த உண்மையானது நம்மை இவ்வார்த்தையின் அர்த்தத்திற்காகக் கிரேக்க அகராதிகளின் மீது கவனம் செலுத்தும்படி வலியுறுத்திற்று என்பது முந்திய பாடத்தில் விளக்கப்பட்டது. இயேசு இதைப் பயன்படுத்திய பொழுது இதில் கிரேக்கர்கள் கண்ட அதே

சித்தரிப்பையே நாமும் காண வேண்டும். இயேசு இதை ஒரு புதிய அர்த்தத்துடன் பயன்படுத்தியிருந்தாலன்றி, இது சுய விளக்கமான வார்த்தையாகவே உள்ளது. இவ்வாறு எவரொருவரும் உரிமைகோருவ தில்லை. கிரேக்க மொழியின் தரம் வாய்ந்த வார்த்தை நிபுணர்கள் யாவரும், நேர்மையுள்ள இரு இதயங்கள் இதன் அர்த்தத்தை ஒப்புக் கொள்ளும் படியாக இவ்வார்த்தைக்கான தங்களுடைய விளக்கங்களில் ஒரே அலகாய் உள்ளனர் என்பதில் ஆராய்ந்து பார்க்கும் உபாதையை மேற்கொள்ளும் எவரும் தம்மையே திருப்திப் படுத்திக் கொள்ளலாம். தரம் வாய்ந்த எந்த கிரேக்க - ஆங்கில அகராதியும் இந்த வார்த்தைக்கு “தெளித்தல்” அல்லது “ஊற்றுதல்” என்பதை அர்த்தமாக தருவதில்லை. Liddell மற்றும் Scott என்பவர்கள் தங்களது அகராதியின் ஒரு பதிப்பில் “மேலே ஊற்றுதல்” என்று கொடுத்தனர்; ஆனால் அவர்கள் அந்த அகராதியைத் திருத்தி எழுதிய பொழுது, இந்த அர்த்தத்தை நீக்கிப் போட்டு விட்டார்கள். இவ்விதம் செய்ததினால், அவர்களும் கூட, நாம் அறிந்தவரை எந்த கிரேக்க எழுத்தாளரும் இந்த வார்த்தையை “மேலே ஊற்றுதல்” என்று அர்த்தத்தில் பயன்படுத்தியதில்லை என்பதற்குச் சான்றளித்துள்ளனர். நமது எஜமானர் நம்மை ஞானஸ்நானம் கொடுங்கள் என்று கூறிய தமது கட்டளையில் பயன்படுத்திய இந்த கிரேக்க வார்த்தையின் அர்த்தம் “தெளித்தல்” அல்லது “ஊற்றுதல்” என்று வாதிடுவதில் எந்தக் கல்வியாளரும் தமது புலமையை இடர்ப்பாட்டிற்குள்ளாக்க மாட்டார் என்று கூறுவது பாதுகாப்பானதாக உள்ளது.

வார்த்தைகளின் அர்த்தங்கள் பற்றிய எந்த ஒரு விஷயத்தையும் கல்விப் புலமையானது முடிவுக்குக் கொண்டு வரக் கூடும் என்றால், அது நமது இரட்சகரால் பயன்படுத்தப்பட்ட baptizo (“baptize”) என்ற வார்த்தையின் அர்த்தத்தை நிறைவாக்கியுள்ளது என்றே ஆகின்றது. இந்தக் கல்விப் புலமையின்படி, ஹோமரின் காலத்தில் இருந்தே இந்த வார்த்தையானது மாறுபாடற்ற ஒரே ஒரு அர்த்தத்தையே கொண்டிருந்தது. “மூழ்கச்செய்ய, அமிழ்த்த, முழுக்காட்ட, மேற்கொள்ள, நீரில் அமிழ்த்த, கழுவ” என்பதே உலகப் புலமைத்துவத்தால் கொடுக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்ட அர்த்தமாக உள்ளது.

ஒரு கிரேக்க வார்த்தை என்ற வகையில் baptizo என்பதன் அர்த்தத்திற்கு அப்பால், அதன் ஆங்கில வார்த்தையான “baptize” என்பதற்கு ஆங்கில எழுத்தாளர்களால், கிரேக்க வார்த்தைக்கு கிரேக்க - ஆங்கில அகராதிகளில் கொடுக்கப்பட்ட அதே அர்த்தம் தரப்படுகின்றது. மத ரீதியான எழுத்துக்களில் அதன் பயன்பாட்டை ஒரு கணம் நாம் தவிர்த்து விட்டு, சுத்தமான ஒரு ஆங்கிலக் கண்ணோட்டத்தில் இதைப் படித்து, இதன் “உலக வழக்கிலான” ஆங்கிலப் பயன்பாட்டிலிருந்து இதன் அர்த்தத்தை நாம் தீர்மானிப்போம். இவ்வழி முறையில், இது “அமிழ்த்துதல், மேற்கொள்ளப் படுதல் (நீரில்) அழ்த்துதல், முழுக்காட்டுதல்” என்று அர்த்தப்படுவதை நாம் காண்போம். உலகப் பிரகாரமான எழுத்துக்கள் எதிலும் “baptize” என்ற வார்த்தையானது “தெளித்தல்” அல்லது “ஊற்றுதல்” என்று அர்த்தம் தொனிக்கும் வகையில் காணப்பட முடியாது. அதாவது, தரம் வாய்ந்த

ஆங்கில எழுத்தாளர் எவரும் “baptize” என்ற வார்த்தையை முழுக்காட்டுதல், (நீரில்) ஆழ்த்துதல், மேற்கொள்ளப்படுதல் அல்லது அமிழ்த்துதல் என்பதைத் தவிர வேறு அர்த்தம் தரும் வகையில் பயன்படுத்துவதில்லை. ஞானஸ்நானப் படுத்துதல் என்பது அதைச் செய்விக்கப்படும் நபரை/பொருளை முற்றிலும் ஈடுபடுத்துகின்றது. ஆங்கில எழுத்துக்களில், “கடனில் மூழ்குதல்,” “வேலையில் மூழ்குதல்,” “கேள்விகளில் மூழ்குதல்,” “துன்பத்தில் மூழ்குதல்” போன்றவைகளைக் காண்பது வெகு சாதாரணமாய் உள்ளது. இந்தச் சொல் விளக்கங்கள் ஒவ்வொன்றிலும், சுட்டிக்காட்டப்பட்ட பொருள் கூறு ஒவ்வொன்றும் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது; ஞானஸ்நானப்படுத்தப் படுகின்றவர் அதனுள் அல்லது அதனால் மேற்கொள்ளப்படுகின்றார் அல்லது மூழ்கடிக்கப்படுகின்றார். இதைத் தவிர வேறொரு கருத்தை எவரொருவரும் பெறுவதில்லை.

இந்த வார்த்தையின் அர்த்தத்திற்கு ஆங்கில மொழியில் அதிகம் கூறப்படும் ஒரு விவரிப்பினால் இந்த கலந்துரையாடலில் உதவுவதைக் கர்த்தர் என் கரத்தில் வைத்துள்ளார் என்று காணப்படுகின்றது. அது *Pictorial Review* என்ற பத்திரிக்கையின் ஒரு இதழில் அச்சிடப்பட்ட நன்கெழுதிய ஒரு கட்டுரையில் பயன்படுத்தப்பட்டது. அந்தக் கட்டுரையானது “The Love Letters of a Confederate General” என்பதன் கடைசி தவணை/அத்தியாயம் ஆகும். குறிப்பிடத் தக்க இந்தக் கடிதங்களின் இறுதியில், எழுத்தாளரான, General George E. Pickelt அவர்கள் பின்வருமாறு எழுதினார்:

இது முடிக்கப்பட்டுள்ளது - புல்ரன் என்ற இடத்தில், யார்ச் டவுனின் எல்லைகளில், வில்காக்ஸின் அலபாமா சேனையுடன் வில்லியம்ஸ் பர்கில், மெக்கிலல்லனின் படையுடன் முன்னணியில் நின்ற நிலையில், அவர்களை செவன் பைன்ஸ், கேய்ன்ஸ் மில், ஃபிரேஸியர் பார்ம், இரண்டாம் மனாஸ்ஸஸ், பூன்ஸ்பொரோ, Sharpsburg, Gettysburg ஆகிய இடங்களுக்குப் பின் துரத்தி, பெர்முடா ஹன்ரட், ஃபோர்ட் ஹாரிஸன், ஃபைவ்ஃபோர்ட்க்ஸ் மற்றும் செய்லர்ஸ் கிரீக் ஆகிய இடங்களில் முன்னணி யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இந்த மனிதர்களின், யுத்தத்தில் மூழ்கியிருந்த (baptized) இந்த மனிதர்களின் இடர்ப்பாட்டின் இந்தக் கடைசி நேரங்களின் பெருந்துன்பம், பயங்கரம், உபத்திரவம் யாவும் முடிவுக்கு வந்தது.

இந்தக் கட்டுரையை ஆயிரக்கணக்கான வாசகர்கள் வாசித்துள்ளனர் மற்றும் ஒவ்வொரு வாசகருமே, “யுத்தத்தில் மூழ்கியிருந்த” (baptized) என்பதை நிச்சயமாகவே ஒன்றுபோலவே புரிந்து கொண்டுள்ளார்கள். இந்த உள்நாட்டுப் போரின் வீரர்கள் யுத்தத்தில் அல்லது யுத்தத்தினால் மேற்கொள்ளப்பட்டனர் என்று இது அர்த்தப்படுத்தியதாக அனைவரும் புரிந்து கொண்டனர். அவர்கள் “யுத்தத்தில் மூழ்கியிருந்த” (baptized) இந்த இடங்களில் அவர்கள் சிறு சண்டைகளில் ஈடுபட்டிருந்தனர் என்ற கருத்தானது ஒரு வாசகருக்கும் ஒருக்காலும் அறியப்பட்டதில்லை. ஒவ்வொரு வாசகரும் நமது கர்த்தருடைய கட்டளைப் பற்றிய மதரீதியான

தமது உறுதிப்பாடு எவ்விதமாயிருப்பினும், நான் புரிந்து கொள்கின்றது போலவே ஒவ்வொரு வாசகரும் இதை மிகச் சரியாகப் புரிந்து கொள்கின்றார். இது போலவே தரம் வாய்ந்த ஆங்கில எழுத்தாளர்களால் எழுதப்பட்டவை யாவையும் இருக்கின்றன. பொருள் கூறானது அதிகம் ஈடுபடுத்தப்படுகின்றது மற்றும் முழுக்காட்டப்படுவது அதினால் மூழ்கடிக்கப்படுகின்றது என்பதையே எழுத்தாளர் எப்பொழுதுமே அர்த்தப்படுத்துகின்றார். நமது கர்த்தரின் போதனையில் உள்ளதைத் தவிர மற்ற இடங்களில் இதனை ஆங்கில எழுத்தாளர்கள் யாவரும் மிகச் சரியாக ஒன்று போலவே புரிந்து கொள்கின்றனர். நாம் அவரது பரிசுத்த போதனையிடம் வருகையில், நாம் நமது நாமகரணத்துவக் கண்ணாடிகளைப் போட்டுக் கொண்டு, “ஞானஸ்நானப்படுத்த” என்ற வார்த்தையில், வேறெந்த ஆங்கில எழுத்துக்களிலும் காணாத அர்த்தத்தைக் காண்கின்றோம். இதற்கு நாம் முற்றிலும் புதியதொரு அர்த்தத்தை, வேறெங்கும் நாம் அனுமதிக்காத ஒரு அர்த்தத்தைக் கொடுக்கின்றோம். இது நியாயமானதா? ஆங்கிலம் பேசும் உலகத்தைத் தேவன் மன்னிப்பாரா?

### குறிப்பு

<sup>1</sup>இவ்வெளியீட்டில் “ஞானஸ்நானத்திற்குப் பிறகு இரட்சிக்கப்படுதல்” மற்றும் “பாவமன்னிப்பு” என்ற பாடங்களை மறுகண்ணோட்டமிடவும். இருதயம் குத்தப்பட்ட விசுவாசிகள் தங்கள் பாவமன்னிப்புக் “கென்று” (eis) ஞானஸ்நானம் பெற வேண்டும் என்ற பேதுருவின் கூற்றானது கீழ்ப்படிதலுள்ள விசுவாசி ஞானஸ்நானத்திற்குப் பின்புதான் மன்னிக்கப்படுகின்றார் என்பதைச் சுட்டிக்காட்டுகின்றது.